2009 பிப்ரவரி 26]

(எ) உடுமலைப்பேட்டை, அமராவதி மற்றும் திருமூர்த்திமலை வனச் சரகப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு, ஆனைமலை புலிகள் காப்பகத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உடுமலைப்பேட்டை, அமராவதி மற்றும் திருமூர்த்திமலை வனச் சரகப் பகுதிகளில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, வனப் பகுதியைச் சுற்றியும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. சண்முகவேலு அவர்கள் விதி 55-ன் கீழ் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். இதனைத் தகவல் கோரல் என்ற முறையில் எடுத்துக்கொள்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. சண்முகவேலு, சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.

திரு. சி. சண்முகவேலு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆனைமலை புலிகள் காப்பகம் என்ற திட்டத்தின் மூலமாக நம்முடைய மாநிலத்திலே உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 958 சதுர கி.மீ. நிலப் பரப்பை அந்தப் புலிகள் சரணாலயத்திற்கு எடுத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியிலே வாழ்கின்ற விவசாயிகள் பல நூற்றாண்டுக் காலமாக விவசாயம் செய்து வருகின்றார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை விவசாயிகள் அங்கே விவசாயம் செய்து வருகின்றார்கள். அமராவதி நீர்த் தேக்கம், திருமூர்த்தி நீர்த் தேக்கம், ஆழியாறு போன்ற நதிநீர்ப் பாசனங்களை உள்ளடக்கிய பகுதியாகும் அது. அங்கு கரும்பு, நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயம் செய்துவருகிறார்கள். அந்தப் பகுதியிலே தற்போது 33 பஞ்சாயத்துகள், 4 பேரூராட்சிகள் உள்ளன. 10 கி.மீ. radius என்ற அடிப்படையில் எடுக்கின்றபோது, அங்கு கிட்டதட்ட 1,25,000 விவசாய மக்கள் பாதிக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், அங்கே கோட்டூர், உடையகுளம், வேட்டையார்புதூர், தளி ஆகிய பேரூராட்சி பகுதிகளையும் அந்தத் திட்டத்தின்கீழ் எடுத்துள்ளார்கள். அதில் வால்பாறை நகரப் பகுதியும் சேரும். இந்தத் திட்ட அறிவிப்பிலே கேரள எல்லைப் பகுதிகளான டாப்சிலிப், பரம்பிக்குளம், மூணாறு பகுதிகள் இல்லை. அவை நம் பகுதியில் இருக்கின்றன; அதாவது தமிழ்நாட்டில் இருக்கின்றன; கேரளாவில் இல்லை. கேரளாவில் 367 சதுர கி.மீ. எடுத்திருக்கிறார்கள். அதை

அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை; எனவே, அவற்றை எடுக்கவில்லை. ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில், உடுமலைப்பேட்டை பகுதி, பொள்ளாச்சி பகுதி, வால்பாறை பகுதிகளில் 30 செட்டில்மென்ட் பகுதிகள் இருக்கின்றன. இந்தத் திட்டத்தால் அந்த இடத்திலே இருக்கக்கூடிய மக்கள் பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளும் பொது மக்களும் பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 1976-ல் வன விலங்கு சரணாலயமாக அறிவிப்பு செய்திருந்தார்கள். 1987-ல் இந்திரா காந்தி வன விலங்குப் பூங்காவாக அறிவிப்பு செய்திருந்தார்கள். 1989-ல் தேசிய பூங்காவாகச் செய்திருந்தார்கள். தற்போது ஆனைமலை புலிகள் சரணாலயமாகச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் அவ்வாறு செய்வதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. 5 கி.மீ. உள்சுற்று, 10 கி.மீ. வெளிச்சுற்று என்று சொல்வதன்மூலமாக, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்குப் பல நிபந்தனைகளை வனத் துறைமூலம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்படி வனத் துறையின்மூலமாக நிபந்தனைகள் விதிக்கப்படும்போது, அங்குள்ள விவசாயிகள் கிணறு வெட்ட வேண்டும் என்று சொன்னால், permission வாங்க வேண்டும். வெடி மருந்து வைக்க முடியாது. புதிய கிணறு வெட்ட வேண்டும் என்று சொன்னால் N.O.C. வாங்க வேண்டும். இதனை வனத் துறையில் போய்தான் கேட்கவேண்டும். அது கிடைக்காது. அதேமாதிரி, அதிக ஒளி இருக்கக்கூடிய டார்ச் லைட் ஆகாது என்று சொல்கிறார்கள். மின்சார பல்பு ஆகாது என்கிறார்கள். வன விலங்குகள் வந்து செல்லும் பாதையில் வந்து தடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். புலிகளுக்குச் சுவையான பிராணிகள் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். மனிதர்கள் இறந்தால் தாரை தம்பட்டை அடிக்கக் கூடாது; 50 பேர்களுக்கு மேலே கூட்டமாகப் போகக்கூடாது என்ற இந்த நிபந்தனைகளை எல்லாம் சொல்கிறார்கள். வன விலங்குகள் விரும்பி உண்ணும் மக்காணி, நிலக் கடலை, கரும்பு, மிளகாய், பாசிப் பயிறு, தட்டைப் பயிறு, கிழங்கு போன்றவற்றைப் பயிரிடக்கூடாது என்று சொல்கிறார்கள். வனப் பாதுகாவலர்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகள், வன உரிமைச் சட்டப்படி எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. விவசாய பூமிக் கிணற்றில், compound wall கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். Compound wall-க்கு வெள்ளையடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

2009 பிப்ரவரி 26]

பிற்பகல் 12–15

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சண்முகவேலு, சுருக்கமாகச் சொல்லுங்கள்.

திரு. சி. சண்முகவேலு: இவற்றால் பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அதேபோல் மலைவாழ் மக்களிடம், மேல் இருக்கக்கூடிய மக்களிடம் 10 இலட்சம் ரூபாய் ஒரு குடும்பத்திற்குக் கொடுக்கிறோம்; வெளியில் போங்கள் என்று சொல்கிறார்கள். 5 ஆண்டுகளுக்குள் போங்கள் இல்லையென்றால், நாங்கள் வெளியேற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே, மலைவாழ் மக்களுக்கு அரசின்மூலமாகப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டு அங்கே குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு இருக்க உரிமை இருக்கிறது. எனவே, அவர்களை வெளியேற்றக் கூடாது, அதேமாதிரி வெளிச்சுற்று என்கின்ற அந்த 10 கிலோ மீட்டர் இல்லாமல், அந்த விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே அந்தப் பஞ்சாயத்தில் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதேமாதிரி கிராமச் சபைக் கூட்டத்திலே தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்திலே கொண்டு நம்முடைய தமிழக அரசு அரசாணையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டு, நம்முடைய மாண்புமிகு பேரவைத் தலைவரின்மூலமாக மாண்புமிகு அமைச்சருடைய கவனத்தை ஈர்க்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. என். செல்வராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், இங்கே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றார், அது உண்மைக்குப் புறம்பானது என்பதை நான் கூற விரும்புகிறேன். 1976 ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டப்படி, 10–10–1976–லே அவரே சுட்டிக்காட்டியதைப்போல வன உயிரினப் பாதுகாப்பு இடமாக அது அறிவிக்கப்பட்டது. மீண்டும் 1985–லே மறைந்த அன்னை இந்திரா காந்தி அம்மையார் பெயராலே இந்திரா காந்தி வன உயிரினப் பாதுகாப்பு இடம் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் 23–1–1989–லே அது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னாலே, 2003–ல்கூட அந்தப் பகுதி 958 சதுர கிலோ மீட்டரும், கொடைக்கானல் பகுதி முழுவதும் உள்ள காப்புக் காடுகள்

அனைத்தும், ஆனைமலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இவையெல்லாம் அறிவிக்கப்பட்டாலும், இப்பொழுது புலிகள் காப்பகமாக, புதிதாக 2007–லே, 28–12–2007–லே அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம், புலிகள் இந்தியாவிலே குறைந்திருக்கின்ற காரணத்தால், 2005–லிருந்து 1,411–க்கு வந்திருக்கிறது. ஆனால், அதேநேரத்திலே தமிழ்நாட்டிலே 25 விழுக்காடு அதிகமாகி இருக்கிறது. எனவே, அதைக் காக்கவேண்டும் என்பதற்காக புலிகள் காப்பகமாக ஆனைமலையையும், முதுமலையையும் அறிவித்திருக்கிறார்கள். வன உயிரினக் காப்பிடமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கின்ற இடங்களிலே, ஏற்கெனவே பல சரணாலயங்களிலே கூடுதலாகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கின்ற காரணத்தாலே, இந்திய தேசிய வன உயிரின ஆணையம் இதற்காகத் தனி ஒதுக்கீடு, நிதி தருகிறது. அவர் குறிப்பிட்ட அந்த 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ளவர்களையெல்லாம் பயமுறுத்துகிறார்கள்; அச்சப்படுத்துகிறார்கள் வனத் துறையினர் என்பதெல்லாம் அல்ல. அந்த 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் சுற்றளவிலே வாழ்கின்ற அவர் சொன்ன அந்த 33 ஊராட்சிகளாக இருந்தாலும், அல்லது மற்ற பேரூராட்சிகளாக இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் பயன்படுகின்ற வகையிலே அங்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். அவர்கள் தொழில் செய்வதற்காக, சுய உதவிக் குழுக்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பணம் தரப்படும். இன்னும் அங்கே —Eco–Tourism— சூழல் சுற்றுலா வருபவர்களுக்கெல்லாம் பயன்படுகின்ற அளவில், அவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற வேலை கிடைக்கும். இப்படிப் பல்வேறு திட்டங்கள் உள்ளன.

அங்கே புலிகள் இருக்கின்றன. 6 முதல் 8 வரை புலிகளும், 70 சிறுத்தைப் புலிகளும் இருக்கின்றன, 2007 கணக்கின்படி. புலிகள் காப்பகமாக அதனை அறிவிக்கவில்லையென்றாலும் பல்வேறு தொல்லைகள் அந்த மக்களுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். புலிகள் காப்பகமாக அறிவித்த காரணத்தால், புலிகளைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் அதிக நிதி உதவி மத்திய அரசினால் முழுவதும் தரப்படுகின்ற காரணத்தினால், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு மேலும் நன்மை கிடைக்கும் என்பதையும், அந்த விவசாயிகள் கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டவேண்டும் என்றால், அதற்கு முழு நிதியும் இந்த அரசே தரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு முதல்வர்

2009 பிப்ரவரி 26] [திரு. என். செல்வராஜ்]

அவர்கள் இதுகுறித்து அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். என்னை அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களிடையே ஒரு கூட்டத்தைக் கூட்டி அவர்களுடைய அச்சத்தைப் போக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். விரைவில் அதை நான் அங்கே கூட்டுவேன். அப்பொழுது மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்துகொண்டு அதிலே தங்களுடைய கருத்தைத் தெரிவித்து, அந்த மக்களுக்கு நாம் விளக்கம் அளிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. சண்முகவேலு.

திரு. சி. சண்முகவேலு: மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கம் கூறினார்கள்; நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். வன விலங்குச் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், Kerala Government–க்கு அது இல்லையா என்றுதான் கேட்கிறேன். அதை ஒட்டியே Kerala Government இருக்கிறது. அங்கே அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அங்கு அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி.

பிற்பகல் 12–20

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அதற்குத்தான் அமைச்சர் பதில் சொல்லிவிட்டாரே?

திரு. சி. சண்முகவேலு: இல்லை, சொல்லவில்லை. Kerala Government–க்கு அது இல்லையா?

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. பா. வேல்துரை. (குறுக்கீடு) மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. என். செல்வராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புலிகள் காப்பகம் என்று அறிவிக்கப்பட்டதனாலே நமக்கு அதிக நிதி கிடைக்கின்றது. இருக்கின்ற புலிகள் வெளியே வராமல் தடுப்பதற்கு சூரிய மின்வேலிகளாக இருந்தாலும், மற்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அங்கே இருக்கின்ற மக்களுக்கு வேறு பல வகைகளிலே உதவி செய்வதற்கும் அந்தத் திட்டம் பயன்படுகின்றது என்கின்ற காரணத்தால், இந்தத் திட்டத்தை

இந்த அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

(ஏ) சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் சூறாவளியால் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டமைக்கு நிவாரணம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து, மாண்புமிகு உறுப்பினர் திரு. பா. வேல்துரை, சுருக்கமாகச் சொல்லுங்கள்.

திரு. பா. வேல்துரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதி, அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பல ஊர்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டு, கல்லிடைக்குறிச்சி, கரம்பை, வீரவநல்லூர், வெள்ளங்குழி, அத்தாலநல்லூர், திருப்புடைமருதூர், அரிகேசவநல்லூர், கிரியம்மாள்புரம், கூனியூர் போன்ற ஊர்களில் சூறாவளிக் காற்று, மழையால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டு, வாழைகள் எல்லாம் அழிந்துவிட்டன. 24-2-2009 அன்று ஏற்கெனவே இந்த அவையிலே, நான் இந்தப் பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அன்றைக்கு அமைச்சர் இல்லாத காரணத்தினால், மீண்டும் இந்தக் கோரிக்கையை நான் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்தச் சேதம் ஏற்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு வந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்மூலமாக, கிட்டத்தட்ட 15 இலட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை நஷ்ட ஈடு எதுவும் தரப்படவில்லை. அந்த மக்கள் ஏற்கெனவே, கன்னடியன் கால்வாய்ப் பாசனத்திலே நெல் விவசாயம் செய்யக்கூடிய இடத்திலேதான் வாழை போட்டிருந்தார்கள். ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளச் சேதத்திலே நெற்பயிர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தபோது, நமது உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் அங்கே நேரடியாக வந்து பார்த்து, எக்டேருக்கு 4,000 ரூபாய் என்று இருந்த நஷ்ட ஈட்டை 7,500 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தார்கள். ஆனால், இப்போது வாழை என்பது ஓராண்டுப் பயிர். அதனாலே ரூ.7,500 கொடுத்தால்கூட போதாது. நிச்சயமாக 15,000 ரூபாயாக நஷ்ட ஈடு தர வேண்டும். அதுவும் நமது அரசு வந்த பிறகு, நஷ்ட ஈடு என்று மக்கள் கேட்டு, இல்லையென்று சொன்னதே கிடையாது. எந்தப் பகுதி விவசாயிகளாக இருந்தாலும் சரி, வேறெந்த நஷ்ட ஈடாக இருந்தாலும் சரி, அரசுக்கு